

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - சேர்ப்பு - பகுதி II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா என்றது 15- கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 01:30:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) மறு மதிப்பீட்டில் ஏற்பட்ட மறுமதிப்பீட்டுக் கணக்கின் இருப்பு வெளிப்படுத்தும்.
- 2) மறுமதிப்பீட்டின் இலாபம் அல்லது நட்டம், பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு அவர்களுடைய மாற்றப்படுகின்றன.
- 3) கூட்டாளி சேர்க்கையின் பொழுது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்திற்கும், புதிய இலாபப் பகிர்வு விகிதத்திற்கும் இடையேயான வேறுபாடு விகிதம் ஆகும்.
- 4) பகிர்ந்து தரா இலாபம் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
- 5) கூட்டாளி சேர்க்கையின் பொழுது நற்பெயர் தோற்றுவிக்கப்படுகையில் விதித்ததில் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் வரவு செய்யப்படும்.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) மறு மதிப்பீடு என்றால் என்ன ?
- 7) மறு மதிப்பீட்டுக் கணக்கு ஏன் தொடங்குகிறோம் ?
- 8) ஷீலா, நீலா என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கமலா என்பவரை 1/5 கூட்டுக்குச் சேர்த்தனர். அவர்களுடைய புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும் தியாக விகிதத்தையும் கணக்கிடுக.
- 9) கோகிலா, மாலா என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். சந்திரா என்பவரை 3/7 கூட்டுக்குச் சேர்த்தனர். இப்பங்குக்கு கோகிலா செய்யும் தியாகம் 2/7 மற்றும் மாலா செய்யும் தியாகம் 1/7. புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடுக.
- 10) ஆனந்தன், பாஸ்கரன் என்ற கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் சந்திரன் என்பவரை 1/3 கூட்டுக்கு இருவரும் சமமாக தியாகம் செய்து சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடுக.

பகுதி - இ

4 x 12 = 48

- 11) இராமன், இலட்சுமணன் என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். வேலன் என்பவரைச் சேர்க்க முடிவு செய்த பிறகு, பின்வருமாறு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மறுமதிப்பீடு செய்தனர்.
(அ) கட்டட மதிப்பை ரூ. 60,000 அதிகப்படுத்த வேண்டும்.
(ஆ) ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 800 குறைக்க வேண்டும்.
(இ) இயந்திர மதிப்பை ரூ. 16,000, அறைகலன் ரூ. 4,000 மற்றும் சரக்கிருப்பு ரூ. 12,000 குறைக்க வேண்டும்.
(ஈ) கொடுபடாமலுள்ள பொறுப்புக்களுக்கு ரூ. 800க்கு வகை செய்ய வேண்டும் மறுமதிப்பீட்டுக் கணக்கைத் தவிர்க்கவும்.
- 12) M, G என்ற கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து கொள்கின்றனர். L என்ற புதிய கூட்டாளியைச் சேர்ப்பதை முன்னிட்டு, அவர்கள் அந்நிறுவனத்தின் சொத்துக்களையும், பொறுப்புக்களையும் பின்வருமாறு மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்கின்றனர்.
(அ) ஏடுகளில் பதிவு பெறா முதலீடுகள் ரூ. 12,000 ஐ இப்பொழுது பதிவு செய்ய வேண்டும்.
(ஆ) சரக்கிருப்பு மதிப்பை ரூ. 3,000ம், அறைகலன் மதிப்பை ரூ. 1,000ம் எந்திரத்தின் மதிப்பை ரூ. 5,000ம் குறைக்க வேண்டும்.
(இ) கொடுபடாமலுள்ள பொறுப்புக்களுக்கு ரூ. 4,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும். குறிப்பேட்டுப்பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு காட்டிடுக.
- 13) கலாவதி, மாலதி என்ற கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். லீலாவதி என்பவரை 1/3 கூட்டுக்குச் சேர்த்துக் கொண்டனர். நற்பெயர் மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் இரண்டு ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு மதிப்பிடப்பட்டது. மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ. 44,000, ரூ. 56,000, ரூ. 68,000 ஆகும். கீழ்க்காணும் தருணங்களில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
(அ) நற்பெயர் இதுவரை ஏடுகளில் இல்லாமலிருந்தால் (ஆ) ஏடுகளில் நற்பெயரின் மதிப்பு ரூ. 28,000 எனக் காட்டப்பட்டிருந்தால். (இ) ஏடுகளில் நற்பெயரின் மதிப்பு ரூ. 1,68,000 எனக் காட்டப்பட்டிருந்தால்.
- 14) ஸ்ரீதேவி, சிந்தியா என்ற கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் பாத்திமா என்பவரை கூட்டாண்மையில் சேர்க்க முடிவு செய்து கீழ்க்காணும் சொத்துக்கள், பொறுப்புக்களை மறு மதிப்பீடு செய்தனர்.
(அ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ரூ. 18,000 தற்பொழுது பதிவு செய்தல் வேண்டும்.
(ஆ) சரக்கிருப்பு, அறைகலன் மற்றும் எந்திரத்தின் மதிப்புகளை முறையே ரூ. 18,000 ரூ. 6,000, ரூ. 30,000 என குறைக்க வேண்டும்.
(இ) தொழிலாளர்களுக்கு ஈட்டுத்தொகை ரூ. 24,000க்கு ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கைத் தயாரிக்கவும்.

பகுதி - ஈ

1 x 20 = 20

- 15) a) A,B என்ற கூட்டாளிகள் 6:4 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர்.2000, ஜனவரி 1 அன்று C என்பவரை 1/3 பங்குக்குச் சேர்த்துக் கொண்டனர்.பின்வரும் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டனர்.
(அ)C என்பவர் ரூ.25,000 முதல் கொண்டு வர வேண்டும்.
(ஆ)நற்பெயர் ரூ.26,000 என மதிப்பிடப்படும்.
(இ)நிலம்,கட்டடம் 40% மதிப்பேற்றம் செய்யப்படும் .
(ஈ)பொறி,பொறித்தொகுதி 10% தேய்மானம் நீக்கப்படும் .
(உ)ஐயக்கடன் ஒதுக்கு ரூ.800 அதிகரிக்கப்படும்.
(ஊ)பற்பல கடனீந்தோரில் ரூ.1,000 போக்கெழுதப்படும்.

C யின் சேர்ப்புக்கு முந்தைய 31.12.1999 ஆன் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	29,000	ரொக்கம்	9,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	6,000	நிலமும்,கட்டடமும்	25,000
முதல்:		பொறி,பொறித் தொகுதி	30,000
A 50,000		சரக்கிருப்பு	15,000
B 35,000	85,000	பற்பல	
பொதுக்காப்பு	16,000	கடனாளிகள்	20,000
		கழிக்க : ஐயக்	
		கடன்ஒதுக்கு	1,000
		நற்பெயர்	10,000
		இலாப நட்டக்	
		க/கு	28,000
	1,36,000		1,36,000

குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து , முக்கிய பேரேட்டுக் கணக்குகளையும் ,C யின் சேர்ப்புக்குப் பிறகு 1.1.2000 ஆம் நாளின் புதிய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க

(OR)

- b) A,B என்ற கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.12.2001 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் :		நிலம்,கட்டடம்	40,000
A : 30,000		பொறி ,இயந்திரம்	10,000
B : 25,000	55,000	முதலீடுகள்	10,000
காப்பு நிதி	10,000	சரக்கிருப்பு	11,000
பற்பல கடனீந்தோர்	16,000	இலாப நட்டக் க/கு	10,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	6,800	பற்பல கடனாளிகள்	5,000
		கழிக்க : ஐயக்கடன்	
		ஒதுக்கு	200
		ரொக்கம்	2,000
	87,800		87,000

அவர்கள் C என்பவரை 1.1.2002 அன்று பின்வரும் பகிர்வுகளில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

(அ)C என்பவர் தன் 1/3 பங்குக்கு ,ரூ.20,000 முதல் கொண்டு வருவது .

(ஆ)நற்பெயரை ரூ.36,000 என ஏடுகளில் தோற்றுவிப்பது .

(இ)நிலம்,கட்டடம் ரூ.45,000 எனவும் முதலீடுகள் ரூ.25,000 எனவும் மதிப்பீடு செய்வது .

(ஈ)சரக்கிருப்பின் மதிப்பை ரூ.2,000 போக்கெழுதுவது.

(உ)ஐயக்கடன் ஒதுக்கை ரூ.300 ஆக அதிகப்படுத்துவது.

(எ)பற்பல கடனீந்தோரில் ரூ.500 போக்கெழுதுவது.

குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து ,மறுமதிப்பீட்டுக் கணக்கு,கூட்டாளிகளின் முதல் கணக்குகள்,புதிய கூட்டாண்மையின் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றைக் காட்டுக.
